

Act

Chapter 10

Tamil Interlinear

Reference: Tamil Indian Revised Version (IRV)

1	Ἀνὴρ மனிதன் G0435	ὅς -ஆகிலும் G1161	τις ஒருவன் G5100	ἐν -இல் G1722	Καίσαρειά, செசரியாவில் G2542	ὄνοματι பெயர் G3686	Κορνήλιος, கொர்நேலியு G2883
	ἐκατοντάρχης, நூற்றுவர்த்தலைவன் G1543	ἐκ -இருந்து G1537	σταίρης படையணியின் G4686	τῆς -அந்த G3588	καλουμένης அழைக்கப்படுகிற G2564	Ἰταλικῆς, இத்தாலிய G2483	

இத்தாலியா இராணுவத்தில் நூறுபேர்கொண்ட படையிரிவிற்கு கொர்நேலியு என்னும் பெயர்கொண்ட ஒரு மனிதன் தலைவனாக இருந்தான். அவன் செசரியா பட்டணத்தில் வாழ்ந்து வந்தான்.

2	εὐσεβῆς பக்தியுள்ள G2152	καὶ மற்றும் G2532	φοβούμενος பயப்படுகிற G5399	τὸν -அந்த G3588	Θεὸν தேவனுக்கு G2316	σὺν -உடன் G4862	παντὶ எல்லா G3956	τῷ -அந்த G3588	ὀϊκῷ வீட்டோடு G3624
	αὐτοῦ, அவனுடைய G0846	παιὼν செய்கிற G4160	ἐλεημοσύνας தருமங்களை G1654	πολλὰς அநேக G4183	τῷ -அந்த G3588	λαῷ, ஜனத்துக்கு G2992	καὶ மற்றும் G2532		
	δεδόμενος வேண்டிக்கொள்கிற G1189	τοῦ -உடைய G3588	Θεοῦ தேவனிடத்தில் G2316	δὲ -வழியாக G1223	παντός. எப்போதும் G3956				

அவன் தேவபக்தியுள்ளவனும் தன் குடும்பத்தாரோடும் தேவனுக்குப் பயந்தவனுமாக இருந்து, மக்களுக்கு அதிக தருமங்களைச் செய்து, எப்பொழுதும் தேவனை நோக்கி ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தான்.

3	εἶδεν கண்டான் G3708	ἐν -இல் G1722	ὀνόματι தரிசனத்தில் G3705	φανερώς, தெளிவாய் G5320	ὡσεὶ -போல G5616	παρὶ -குறித்து G4012	ὄραν மணிநேரம் G5610	ἐντάτην ஒன்பதாம் G1766
	τῆς -உடைய G3588	ῥήματός, நாளின் G2250	ἄγγελον தூதனை G0032	τοῦ -உடைய G3588	Θεοῦ தேவனுடைய G2316	εἰσελθόντα நுழைந்து G1525	παρὸς -இடத்தில் G4314	αὐτόν, அவனிடத்தில் G0846
	καὶ மற்றும் G2532	εἰπόντα சொல்லி G3004	αὐτῷ, அவனுக்கு G0846	Κορνήλιε! கொர்நேலியுவே G2883				

பிற்பகலில் ஏறக்குறைய மூன்று மணியளவில் தேவனுடைய தூதன் அவனிடத்தில் வந்து, கொர்நேலியுவே! என்று அழைத்ததை தெளிவாய் தரிசனம் கண்டு,

4	ὁ -அந்த G3588	δὲ, -மற்றும் G1161	ἀτενίσαο உற்றுநோக்கி G0816	αὐτῷ, அவனுக்கு G0846	καὶ மற்றும் G2532	ἔμφθορος பயமுற்று G1719	γενόμενος, ஆகி G1096	εἶπεν, சொன்னான் G3004
	Τί என்ன G5101	ἐστίν, இருக்கிறது G1510	Κύριε? ஆண்டவரே G2962	εἶπεν சொன்னார் G3004	δὲ -மற்றும் G1161	αὐτῷ, அவனுக்கு G0846	Αἰ -அந்த G3588	προσευχαί ஜெபங்கள் G4335
	σου, உம்முடைய G4771	καὶ மற்றும் G2532	αἰ -அந்த G3588	ἐλεημοσύνας தருமங்கள் G1654	σου, உம்முடைய G4771	ἀνέβησαν ஏறின G0305	εἰς -க்குள் G1519	μνημόσυνον ஞாபகமாக G3422
	ἔμπροσθεν -முன்பாக G1715	τοῦ -உடைய G3588	Θεοῦ. தேவனுக்குமுன்பாக G2316					

அவனை உற்றுப்பார்த்து, பயந்து: ஆண்டவரே, என்ன என்றான். அப்பொழுது அவன்: உன் ஜெபங்களும் உன் தருமங்களும் தேவனுக்கு நினைப்பூட்டுதலாக அவர் சமூகத்தில் வந்து சேர்ந்திருக்கிறது.

5	καὶ மற்றும் G2532	νῦν இப்போது G3568	ἀέμψον அனுப்பு G3992	ἄνδρας மனிதர்களை G0435	εἰς -க்குள் G1519	Ἰωάννην, யோப்பாவுக்கு G2445	καὶ மற்றும் G2532
	μετάπεμψαι அழைத்துவரச்செய் G3343	Σίμωνά சீமோன்-என்ற G4613	τινα ஒருவனை G5100	ὄς அவன் G3739	ἐπικαλεῖται அழைக்கப்படுகிறான் G1941	Πέτρος. பேதுரு G4074	

இப்பொழுது நீ யோப்பா பட்டணத்திற்கு மனிதர்களை அனுப்பி, பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோனை கூப்பிடு.

6	ὄψτος இவன் G3778	ξενίζεταί தங்கியிருக்கிறான் G3579	παρὰ -இடத்தில் G3844	τινι ஒருவனாகிய G5100	Σίμωνι சீமோனிடத்தில் G4613		
	βουραεῖ, தோல்பதனிகிறவன் G1038	ῥῷ அவனுக்கு G3739	ἐστίν இருக்கிறது G1510	οἰκίᾳ வீடு G3614	παρὰ -அருகில் G3844	θάλασσαν; கடல் G2281	{ὄψτος இவன் G3778
	λαλήσει சொல்வான் G2980	σοι உனக்கு G4771	τί என்ன G5101	σε உன்னை G4771	δεῖ வேண்டும் G1163	ποιεῖν}. செய்ய G4160	

அவன் தோல்பதனிகிறவனாகிய சீமோன் என்னும் ஒருவனிடத்தில் தங்கியிருக்கிறான்; அவனுடைய வீடு கடலோரத்திலிருக்கிறது. நீ செய்யவேண்டியதை அவன் உனக்குச் சொல்லுவான் என்றான்.

7	ὡς -போது G5613	δὲ -மற்றும் G1161	ἀπ᾿θθεν போனான் G0565	ὁ -அந்த G3588	ἄγγελος தூதன் G0032	ὁ -அந்த G3588	λαλῶν பேசுகிற G2980	αὐτῷ, அவனிடத்தில் G0846	φωνήσας கூப்பிட்டு G5455
	ῥῶ இரண்டு G1417	τῶν -உடைய G3588	οἰκετῶν, வேலையாட்களின் G3610	καὶ மற்றும் G2532	στρατιῶτην போர்வீரனை G4757	εὐσεβῆ பக்தியுள்ள G2152	τῶν, -உடைய G3588		
	προσκαρτεροῦντων பற்றிக்கொண்டிருக்கிற G4342	αὐτῷ, அவனுக்கு G0846							

கொர்நேலியு தன்னோடு பேசின தேவதூதன் போனபின்பு, தன் வீட்டு மனிதர்களில் இரண்டுபேரையும் தன்னிடத்தில் வேலைசெய்கிற இராணுவ வீரர்களில் தேவபக்தியுள்ள ஒருவனையும் அழைத்து,

8 καὶ ἐξήγησάμενος ἅπαντα αὐτοῖς, ἀπέστειλεν αὐτοὺς
 மற்றும் விவரித்து எல்லாவற்றையும் அவர்களுக்கு அனுப்பினான் அவர்களை
[G2532](#) [G1834](#) [G0537](#) [G0846](#) [G0649](#) [G0846](#)

εἰς τὴν Ἰόρταν.
 -க்குள் -அந்த யோப்பாவுக்கு
[G1519](#) [G3588](#) [G2445](#)

எல்லாவற்றையும் அவர்களுக்கு விளக்கிச் சொல்லி, அவர்களை யோப்பா பட்டணத்திற்கு அனுப்பினான்.

9 Τῆ δὲ ἐπαύριον, ὀδοποροῦντων ἐκεῖνων καὶ τῆ παύλει
 -அந்த -மற்றும் மறுநாள் பயணம்செய்கிற அவர்கள் மற்றும் -அந்த நகரத்துக்கு
[G3588](#) [G1161](#) [G1887](#) [G3596](#) [G1565](#) [G2532](#) [G3588](#) [G4172](#)

ἐγγύζοντων, ἀνέβη Πέτρος ἐπὶ τὸ δῶμα παροσεβῆσθαι, περὶ
 நெருங்குகிற ஏறினான் பேதுரு -மேல் -அந்த மேல்மாடிக்கு ஜெபிக்க -குறித்து
[G1448](#) [G0305](#) [G4074](#) [G1909](#) [G3588](#) [G1430](#) [G4336](#) [G4012](#)

ῥῶαν ἔκταν.
 மணிநேரம் ஆறாம்
[G5610](#) [G1623](#)

மறுநாளிலே அவர்கள் பயணப்பட்டு, அந்தப் பட்டணத்திற்கு அருகில் வரும்போது, பேதுரு மதியம் பன்னிரண்டு மணியளவிலே ஜெபம்பண்ணும்படி மேல்வீட்டில் ஏறினான்.

10 ἐγένετο δὲ παρόσαυτος, καὶ ἦθελεν γυῶσασθαι, παρασκευαζόντων
 ஆயிற்று -மற்றும் பசியாய் மற்றும் விரும்பினான் சாப்பிட ஆயத்தப்படுத்துகிற
[G1096](#) [G1161](#) [G4361](#) [G2532](#) [G2309](#) [G1089](#) [G3903](#)

δὲ αὐτῶν, ἐγένετο ἐπ' αὐτὸν ἕκστασος,
 -மற்றும் அவர்கள் வந்தது -மேல் அவன்மேல் பரவசம்
[G1161](#) [G0846](#) [G1096](#) [G1909](#) [G0846](#) [G1611](#)

அவன் அதிக பசியடைந்து சாப்பிட விரும்பினான்; அதற்கு அவர்கள் ஆயத்தம்பண்ணும்போது, அவன் தரிசனத்தில்,

11 καὶ θεωρεῖ τὸν οὐρανὸν ἀνεγγύμενον, καὶ καταβῆνον σκεπῶς
 மற்றும் காண்கிறான் -அந்த வானத்தை திறக்கப்பட்ட மற்றும் இறங்குகிற பாத்திரம்
[G2532](#) [G2334](#) [G3588](#) [G3772](#) [G0455](#) [G2532](#) [G2597](#) [G4632](#)

τι, ὡς ὀθόνην μεγάλην, τέσσαρσιν ἀρχαῖς καθιέμενον ἐπὶ
 ஒன்று -போல துணியை பெரிய நான்கு மூலைகளால் இறக்கப்படுகிற -மேல்
[G5100](#) [G5613](#) [G3607](#) [G3173](#) [G5064](#) [G0746](#) [G2524](#) [G1909](#)

τῆς γῆς, πῦρ,
 -அந்த பூமியின்மேல்
[G3588](#) [G1093](#)

வானம் திறந்திருக்கிறதாகவும், நான்கு முனைகளும் கட்டப்பட்ட பெரிய விரிப்பு ஒருவிதமான கூடுபோல தன்னிடத்தில் இறங்கித் தரையில் விடப்பட்டிருக்கிறதாகவும்,

12 ἐν ᾧ ἰσχυρὰ πάντα τὰ τετράποδα, καὶ ἑρπετὰ
 -இல் அதில் இருந்தன எல்லா -அந்த நான்குகால்-மிருகங்கள் மற்றும் ஊர்வனவும்
[G1722](#) [G3739](#) [G5225](#) [G3956](#) [G3588](#) [G5074](#) [G2532](#) [G2062](#)

τῆς γῆς, πῦρ, καὶ πετεινὰ τοῦ οὐρανοῦ.
 -உடைய பூமியின் மற்றும் பறவைகளும் -உடைய வானத்தின்
[G3588](#) [G1093](#) [G2532](#) [G4071](#) [G3588](#) [G3772](#)

அதிலே பூமியிலுள்ள எல்லாவிதமான நான்குகால் ஜீவன்களும், காட்டுமிருகங்களும், ஊரும் பிராணிகளும், ஆகாயத்துப் பறவைகளும் இருக்கிறதாகவும் கண்டான்.

- 13 καὶ ἐγένετο φωνὴ παρὸς αὐτόν, Ἄναστα, Πέτρε,
மற்றும் வந்தது சத்தம் -இடத்தில் அவனிடத்தில் எழுந்திரு பேதுருவே
[G2532](#) [G1096](#) [G5456](#) [G4314](#) [G0846](#) [G0450](#) [G4074](#)
- θῆσον καὶ φάγε!
அடித்து-சாப்பிடு மற்றும் சாப்பிடு
[G2380](#) [G2532](#) [G5315](#)

அல்லாமலும்: பேதுருவே, எழுந்திரு, அடித்து சாப்பிடு என்று அவனுக்குச் சொல்லும் ஒரு சத்தம் கேட்டது.

- 14 ὁ δὲ Πέτρος εἶπεν, Μηδισμῶς, Κύριε; ὅτι
-அந்த -மற்றும் பேதுரு சொன்னான் ஒருபோதும்-இல்லை ஆண்டவரே ஏனெனில்
[G3588](#) [G1161](#) [G4074](#) [G3004](#) [G3365](#) [G2962](#) [G3754](#)
- οὐδέποτε ἔφαγον πᾶν κοινὸν καὶ ἀκάθαρτον.
ஒருபோதும் சாப்பிட்டதில்லை எந்த தீட்டானதும் மற்றும் அசுத்தமானதும்
[G3763](#) [G5315](#) [G3956](#) [G2839](#) [G2532](#) [G0169](#)

அதற்குப் பேதுரு: அப்படியல்ல, ஆண்டவரே, தீட்டும் அசுத்தமுமாக இருக்கிற எதையும் நான் எப்போதும் சாப்பிட்டதில்லை என்றான்.

- 15 καὶ φωνὴ πάλιν ἐκ δευτέρου παρὸς αὐτόν,
மற்றும் சத்தம் மறுபடியும் -இருந்து இரண்டாம்முறை -இடத்தில் அவனிடத்தில்
[G2532](#) [G5456](#) [G3825](#) [G1537](#) [G1208](#) [G4314](#) [G0846](#)
- Ἄ ὁ Θεὸς ἐκαθάρισεν, σὺ μὴ κοίνου.
-அவை -அந்த தேவன் சுத்திகரித்தவைகளை நீ இல்லாமல் தீட்டாக்காதே
[G3739](#) [G3588](#) [G2316](#) [G2511](#) [G4771](#) [G3361](#) [G2840](#)

அப்பொழுது: தேவன் சுத்தமாக்கினவைகளை நீ தீட்டாக நினைக்காதே என்று இரண்டாம்முறையும் அவனுக்கு சத்தம் கேட்டது.

- 16 τοῦτο δὲ ἐγένετο ἐπὶ τρις, καὶ εὐθὺς
இது -மற்றும் நடந்தது -வரை மூன்றுமுறை மற்றும் உடனே
[G3778](#) [G1161](#) [G1096](#) [G1909](#) [G5151](#) [G2532](#) [G2112](#)
- ἀνελήμφθι τὸ σκεῦος εἰς τὸν οὐρανόν.
எடுத்துக்கொள்ளப்பட்டது -அந்த பாத்திரம் -க்குள் -அந்த வானத்துக்கு
[G0353](#) [G3588](#) [G4632](#) [G1519](#) [G3588](#) [G3772](#)

மூன்றாம்முறையும் அப்படியே கேட்டது. பின்பு அந்தக் கூடு திரும்ப வானத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

- 17 Ἦς δὲ ἐν ἔσχατῷ διηπόρει ὁ Πέτρος, τί
-போது -மற்றும் -இல் தனக்குள் குழப்பமடைந்தான் -அந்த பேதுரு என்ன
[G5613](#) [G1161](#) [G1722](#) [G1438](#) [G1280](#) [G3588](#) [G4074](#) [G5101](#)
- ἄν εἴη τὸ ὄραμα ὃ εἶδεν, ἰδὼν, οἱ ἄνδρες
-ஆனால் இருக்கும் -அந்த தரிசனம் -அது கண்டான் இதோ -அந்த மனிதர்கள்
[G0302](#) [G1510](#) [G3588](#) [G3705](#) [G3739](#) [G3708](#) [G3708](#) [G3588](#) [G0435](#)
- οἱ ἀπεσταλμένοι ἅπαρ τοῦ Κορνηλίου, διερωτήσαντες τὴν οἰκίαν
-அந்த அனுப்பப்பட்ட -ஆல் -உடைய கொர்நேலியுவால் விசாரித்து -அந்த வீட்டை
[G3588](#) [G0649](#) [G5259](#) [G3588](#) [G2883](#) [G1331](#) [G3588](#) [G3614](#)
- τοῦ Σίμωνος, ἐπέστησαν ἐπὶ τὸν παλῶνα.
-உடைய சீமோனுடைய வந்துநின்றார்கள் -மேல் -அந்த வாசலில்
[G3588](#) [G4613](#) [G2186](#) [G1909](#) [G3588](#) [G4440](#)

அப்பொழுது பேதுரு, தான் கண்ட தரிசனத்தைப்பற்றி தன் மனதில் சந்தேகப்படும்போது, இதோ, கொர்நேலியுவினால் அனுப்பப்பட்ட மனிதர்கள் சீமோனுடைய வீட்டை விசாரித்துக்கொண்டு வாசற்படியிலே வந்துநின்று:

18 καὶ φωνήσαντες, ἐπυθόοντο εἰ Σίμων ὁ ἐπικαλούμενος
மற்றும் கூப்பிட்டு விசாரித்தார்கள் -என்று சீமோன் -அந்த அழைக்கப்படுகிற
[G2532](#) [G5455](#) [G4441](#) [G1487](#) [G4613](#) [G3588](#) [G1941](#)

Πέτρος, ἐνθαύδε ξενίζετα.
பேதுரு இங்கே தங்கியிருக்கிறானா
[G4074](#) [G1759](#) [G3579](#)

பேதுரு என்று மறுபெயர்கொண்ட சீமோன் இங்கே தங்கியிருக்கிறாரா என்று கேட்டார்கள்.

19 Τοῦ δὲ Πέτρος διενθυσόμενον παρὶ τοῦ
-உடைய -மற்றும் பேதுரு சிந்தித்துக்கொண்டிருக்கும்போது -குறித்து -உடைய
[G3588](#) [G1161](#) [G4074](#) [G1760](#) [G4012](#) [G3588](#)

ὀράματος, εἶπεν <αὐτῷ> τὸ Πνεῦμα, Ἴδοὺ, ἄνδρες [τρῆς]
தரிசனத்தைக்குறித்து சொன்னது அவனுக்கு -அந்த ஆவி இதோ மனிதர்கள் மூன்று
[G3705](#) [G3004](#) [G0846](#) [G3588](#) [G4151](#) [G3708](#) [G0435](#) [G5140](#)

ζητοῦντες σε;
தேடுகிற உன்னை
[G2212](#) [G4771](#)

பேதுரு அந்தத் தரிசனத்தைக்குறித்து யோசனை செய்துகொண்டிருக்கும்போது, ஆவியானவர்: இதோ, மூன்று மனிதர்கள் உன்னைத் தேடுகிறார்கள்.

20 ἄλλα ἀναστὰς κατὰβηθι, καὶ πορεύου σὺν αὐτοῖς, μῆδὲν
ஆனால் எழுந்து இறங்கு மற்றும் போ -உடன் அவர்களோடு ஒன்றும்
[G0235](#) [G0450](#) [G2597](#) [G2532](#) [G4198](#) [G4862](#) [G0846](#) [G3367](#)

διακρινόμενος, ὅτι ἐγὼ ἀπέσταλκα αὐτοῦς.
சந்தேகப்படாமல் ஏனெனில் நான் அனுப்பியிருக்கிறேன் அவர்களை
[G1252](#) [G3754](#) [G1473](#) [G0649](#) [G0846](#)

நீ எழுந்து, இறங்கி, எதைக்குறித்தும் சந்தேகப்படாமல், அவர்களோடு போ; நானே அவர்களை அனுப்பினேன் என்று அவனுக்குச் சொன்னார்.

21 καταβὰς δὲ Πέτρος παρὸς τοὺς ἄνδρας, {τοῦς
இறங்கி -மற்றும் பேதுரு -இடத்தில் -அந்த மனிதர்களிடத்தில் -அந்த
[G2597](#) [G1161](#) [G4074](#) [G4314](#) [G3588](#) [G0435](#) [G3588](#)

ἀπεσταλμένους ἀπὸ τοῦ Κορνηλίου παρὸς αὐτόν},
அனுப்பப்பட்ட -இருந்து -உடைய கொர்நேலியுவால் -இடத்தில் அவனிடத்தில்
[G0649](#) [G0575](#) [G3588](#) [G2883](#) [G4314](#) [G0848](#)

εἶπεν, Ἴδοὺ, ἐγὼ εἶμι ὅν Ζητεῖτε; τίς ἢ αἰτία
சொன்னான் இதோ நான் இருக்கிறேன் -அவன் தேடுகிறீர்கள் என்ன -அந்த காரணம்
[G3004](#) [G3708](#) [G1473](#) [G1510](#) [G3739](#) [G2212](#) [G5101](#) [G3588](#) [G0156](#)

ὅτι ἦν πάρεστε?
-ஆல் -அது இருக்கிறீர்கள்
[G1223](#) [G3739](#) [G3918](#)

அப்பொழுது பேதுரு கொர்நேலியுவினால் தன்னிடத்தில் அனுப்பப்பட்ட மனிதர்களிடத்திற்கு இறங்கிப்போய்: இதோ, நீங்கள் தேடுகிறவன் நான்தான், நீங்கள் வந்திருக்கிற விஷயம் என்ன என்றான்.

22	οί -அந்த G3588	δέ -மற்றும் G1161	ἔϊπαν, சொன்னார்கள் G3004	Κορνήλιος கொர்நேலியு G2883	ἐκατοντάρχης, நூற்றுவர்த்தலைவன் G1543	ἀνήρ மனிதன் G0435	δικαίος நீதியுள்ள G1342	
	καὶ மற்றும் G2532	φοβούμενος பயப்படுகிற G5399	τὸν -அந்த G3588	Θεόν, தேவனுக்கு G2316	μαρτυροῦμενός சாட்சிபெற்ற G3140	τε -மற்றும் G5037	ἄπο -ஆல் G5259	ὄλου முழு G3650
	τοῦ -உடைய G3588	ἔθνους ஜாதியின் G1484	τῶν -உடைய G3588	Ἰουδαίων, யூதர்களின் G2453	ἐχρηματίσθη அறிவிக்கப்பட்டான் G5537	ἄπο -ஆல் G5259	ἀγγέλου தூதனால் G0032	ἀγίου, பரிசுத்த G0040
	μεταέμψασθαί அழைத்துவரச்செய்ய G3343	σε உன்னை G4771	εἰς -க்குள் G1519	τὸν -அந்த G3588	οἶκον வீட்டுக்கு G3624	αὐτοῦ, அவனுடைய G0846	καὶ மற்றும் G2532	ἀκοῦσαι கேட்க G0191
	ῥήματα வார்த்தைகளை G4487	παρὰ -இடத்திலிருந்து G3844	σοῦ. உன்னிடத்திலிருந்து G4771					

அதற்கு அவர்கள்: நீதிமானும், தேவனுக்குப் பயப்படுகிறவரும், யூதமக்களால் நல்லவரென்று சாட்சி பெற்றவருமாகிய கொர்நேலியு என்னும் நூறுபேர்கொண்ட படைப்பிரிவின் தலைவர் உம்மைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்து, உம்மால் சொல்லப்படும் வார்த்தைகளைக் கேட்கும்படி தேவனுடைய பரிசுத்த தூதனாலே கட்டளை பெற்றார் என்றார்கள்.

23	εἰσκαλεσάμενος அழைத்து G1528	οὖν ஆகையால் G3767	αὐτοῦς அவர்களை G0846	ἐξέτισεν. உபசரித்தான் G3579	Τῆ -அந்த G3588	δέ -மற்றும் G1161	ἐπαύριον மறுநாள் G1887	
	ἀναστὰς, எழுந்து G0450	ἐξῆλθεν புறப்பட்டான் G1831	σὺν -உடன் G4862	αὐτοῖς, அவர்களோடு G0846	καὶ மற்றும் G2532	τινες சிலர் G5100	τῶν -உடைய G3588	ἀδελφῶν சகோதரர்களின் G0080
	τῶν -உடைய G3588	ἀπο -இருந்து G0575	Ἰόαηος யோப்பாவிலிருந்து G2445	συνῆλθον கூடவந்தார்கள் G4905	αὐτῷ. அவனோடு G0846			

அப்பொழுது பேதுரு அவர்களை உள்ளே அழைத்து, தங்க வைத்து வேண்டிய உதவிகளைச் செய்தான். மறுநாளிலே அவர்களோடு புறப்பட்டான்; யோப்பா பட்டணத்து சகோதரர்களில் சிலரும் அவனோடுகூட போனார்கள்.

24	τῆ -அந்த G3588	δέ -மற்றும் G1161	ἐπαύριον, மறுநாள் G1887	εἰσῆλθεν நுழைந்தான் G1525	εἰς -க்குள் G1519	τῆν -அந்த G3588	Καισάρειαν. செசரியாவில் G2542	ὁ -அந்த G3588
	δέ -மற்றும் G1161	Κορνήλιος கொர்நேலியு G2883	ἦν இருந்தான் G1510	προσοκῶν எதிர்பார்த்துக்கொண்டிருந்தான் G4328	αὐτοῦς, அவர்களை G0846			
	συνκαλεσάμενος கூட்டிவைத்திருந்தான் G4779	τοῦς -அந்த G3588	συγγενεῖς உறவினர்களையும் G4773	αὐτοῦ அவனுடைய G0846	καὶ மற்றும் G2532	τοῦς -அந்த G3588		
	ἀναγκάϊους நெருங்கிய G0316	φίλους. நண்பர்களையும் G5384						

மறுநாளிலே செசரியா பட்டணத்திற்கு வந்துசேர்ந்தார்கள். கொர்நேலியு தன் உறவினரையும் தன்னுடைய நெருங்கிய நண்பர்களையும் வரவழைத்து, அவர்களுக்காகக் காத்திருந்தான்.

25	Ὦς -போது G5613	δὲ -மற்றும் G1161	ἐγένετο நடந்தது G1096	τοῦ -உடைய G3588	εἰσελθεῖν நுழைவது G1525	τὸν -அந்த G3588	Πέτρον, பேதுரு G4074	συναντήσας எதிர்கொண்டு G4876
	αὐτῷ அவனுக்கு G0846	ὁ -அந்த G3588	Κορνῆλιος, கொர்நேலியு G2883	πασὼν விழுந்து G4098	ἐπὶ -மேல் G1909	τοὺς -அந்த G3588	παύλους, பாதங்களில் G4228	προσεκύνησεν. வணங்கினான் G4352

பேதுரு உள்ளே நுழையும்பொழுது, கொர்நேலியு அவனுக்கு எதிரேபோய், அவன் பாதத்தில் விழுந்து, பணிந்துகொண்டான்.

26	ὁ -அந்த G3588	δὲ -மற்றும் G1161	Πέτρος பேதுரு G4074	ἤγειρεν எழுப்பினான் G1453	αὐτὸν, அவனை G0846	λέγων, சொல்லி G3004	Ἀνάστηθι, எழுந்திரு G0450	καὶ மற்றும் G2532	ἐγὼ நான் G1473
	αὐτὸς தானும் G0846	ἄνθρωπος மனிதன் G0444	εἶμυ. இருக்கிறேன் G1510						

பேதுரு அவனைத் தூக்கியெடுத்து: எழுந்திரும், நானும் ஒரு மனிதன்தான் என்றான்.

27	καὶ மற்றும் G2532	συνομιλῶν உரையாடிக்கொண்டு G4926	αὐτῷ அவனோடு G0846	εἰσηλάθειν, நுழைந்தான் G1525	καὶ மற்றும் G2532	εὐρίσκει காண்கிறான் G2147
	συνελήλυθότας கூடிவந்திருக்கிற G4905	πολλοὺς. அநேகரை G4183				

அவனோடுகூட பேசிக்கொண்டு உள்ளேபோய், அநேக மக்கள் கூடிவந்திருக்கிறதைக் கண்டு,

28	ἔφη சொன்னான் G5346	τε -மற்றும் G5037	πρὸς -இடத்தில் G4314	αὐτοὺς, அவர்களிடத்தில் G0846	Ἰμμεῖς நீங்கள் G4771	ἐπίστασθε அறிவீர்கள் G1987	ὡς -போல G5613
	ἀθίμωτον விலக்கப்பட்ட G0111	ἐστίν இருக்கிறது G1510	ἀνδρὶ மனிதனுக்கு G0435	Ἰουδαίῳ யூதனுக்கு G2453	κολλησθε சேர்ந்துகொள்வது G2853	ἢ அல்லது G2228	
	προσέρχεσθαι அணுகுவது G4334	ἄλλοφύλῳ. அன்னியனோடு G0246	κάμωι எனக்கும் G2504	ὁ, -அந்த G3588	Θεὸς தேவன் G2316	ἔδειξεν, காண்பித்தார் G1166	μῆδένα ஒருவனையும் G3367
	κοινὸν தீட்டான G2839	ἢ அல்லது G2228	ἀκάθαρτον அசுத்தமான G0169	λέγειν சொல்ல G3004	ἄνθρωπον. மனிதனென்று G0444		

அவர்களை நோக்கி: யூதரல்லாதவனோடு கலந்து அவனிடத்தில் போக்கும் வரத்துமாக இருப்பது யூத சட்டத்திற்கு எதிரானது என்று நீங்கள் தெரிந்திருக்கிறீர்கள்; அப்படியிருந்தும், எந்த மனிதனையும் தீட்டுள்ளவன் என்றும் அசுத்தமுள்ளவன் என்றும் நான் சொல்லாதபடிக்கு தேவன் எனக்குத் தரிசனத்தில் காண்பித்திருக்கிறார்.

29	ὁ ஆகையால் G1352	καὶ -கூட G2532	ἀναντιρρήτως மறுக்காமல் G0369	ἦλλον, வந்தேன் G2064	μεταπεμθείς. அழைக்கப்பட்டு G3343	παυθάνομαι கேட்கிறேன் G4441	οὖν, ஆகையால் G3767
	Τίτι எந்த G5101	λόγῳ காரணத்தால் G3056	μεταπέμψασθίς அழைத்துவரச்செய்தீர்கள் G3343	με? என்னை G1473			

ஆகவே, நீங்கள் என்னை அழைத்தபோது நான் மறுப்பு சொல்லாமல் வந்தேன். இப்போதும் என்ன காரியத்துக்காக என்னை அழைத்தீர்கள் என்று கேட்கிறேன் என்றான்.

30	Kaì	ὁ	Κορνήλιος	ἔφη,	Ἄπο	τετάρτης	ῥημέρας,	μέχρι
	மற்றும்	-அந்த	கொர்நேலியு	சொன்னான்	-இருந்து	நான்காம்	நாளுக்குமுன்	-வரை
	G2532	G3588	G2883	G5346	G0575	G5067	G2250	G3360
	ταύτης	τῆς	ῥαρας,	ῥῆμην	τῆν	ἐνάτην	προσευχόμενος	
	இந்த	-உடைய	நேரம்வரை	இருந்தேன்	-அந்த	ஒன்பதாம்	ஜெபித்துக்கொண்டிருந்தேன்	
	G3778	G3588	G5610	G1510	G3588	G1766	G4336	
	ἐν	τῷ	ὀϊκῷ	μοῦ;	καὶ	ἰδοὺ,	ἀνήρ	ἐνώπιον
	-இல்	-அந்த	வீட்டில்	என்னுடைய	மற்றும்	இதோ	மனிதன்	-முன்பாக
	G1722	G3588	G3624	G1473	G2532	G3708	G0435	G2476
	μοῦ	ἐν	ἐσθίῃ	λαμπρῇ,				
	என்முன்பாக	-இல்	உடையில்	பிரகாசமான				
	G1473	G1722	G2066	G2986				

அதற்குக் கொர்நேலியு: நான்கு நாட்களுக்கு முன்னே இந்நேரத்திலே நான் உபவாசித்து, பிற்பகல் மூன்று மணியளவில் என் வீட்டிலே ஜெபம்பண்ணிக்கொண்டிருந்தேன்; அப்பொழுது வெண்மையான ஆடை அணிந்த மனிதன் ஒருவன் எனக்கு முன்பாக நின்று:

31	καὶ	φησὶν,	Κορνήλιε,	εἰσηκούσθῃ	σοῦ	ῆ	προσευχῆ
	மற்றும்	சொல்கிறான்	கொர்நேலியுவே	கேட்கப்பட்டது	உம்முடைய	-அந்த	ஜெபம்
	G2532	G5346	G2883	G1522	G4771	G3588	G4335
	καὶ	αἱ	ἐλεημοσύναι	σοῦ	ἐμνήσθῃσιν	ἐνώπιον	τοῦ
	மற்றும்	-அந்த	தருமங்கள்	உம்முடைய	நினைவுகூரப்பட்டன	-முன்பாக	-உடைய
	G2532	G3588	G1654	G4771	G3403	G1799	G3588
	Θεοῦ.						
	தேவனுக்குமுன்பாக						
	G2316						

கொர்நேலியுவே, உன் ஜெபம் கேட்கப்பட்டது, உன் தானதருமங்கள் தேவ சமூகத்தில் நினைக்கப்பட்டது.

32	πέμψον	οὓν	εἰς	Ἰόαην,	καὶ	μετακάλῃσαι	Σίμωνα,	ὄς
	அனுப்பு	ஆகையால்	-க்குள்	யோப்பாவுக்கு	மற்றும்	அழை	சீமோனை	அவன்
	G3992	G3767	G1519	G2445	G2532	G3333	G4613	G3739
	ἐπικαλεῖται	Πέτρος;	οὗτος	ἔξειζεται	ἐν	ὀϊκῷ	Σίμωνος,	
	அழைக்கப்படுகிறான்	பேதுரு	இவன்	தங்கியிருக்கிறான்	-இல்	வீட்டில்	சீமோனுடைய	
	G1941	G4074	G3778	G3579	G1722	G3614	G4613	
	βυρσῶς	παρὰ	θάλασσαν;					
	தோல்பதனிகிறவனின்	-அருகில்	கடல்					
	G1038	G3844	G2281					

யோப்பா பட்டணத்திற்கு ஆள் அனுப்பி, பேதுரு என்னும் மறுபெயர்கொண்ட சீமோனை வரவழைப்பாயாக, அவன் கடலோரத்திலே தோல்பதனிகிறவனாகிய சீமோனுடைய வீட்டிலே தங்கியிருக்கிறான்; அவன் வந்து உன்னிடத்தில் பேசுவான் என்றார்.

33 ἔξωθεν οὖν ἔπειμα παρὸς σέ; οὐ τε καλῶς
 உடனே ஆகையால் அனுப்பினேன் -இடத்தில் உன்னிடத்தில் நீ -மற்றும் நன்றாக
[G1824](#) [G3767](#) [G3992](#) [G4314](#) [G4771](#) [G4771](#) [G5037](#) [G2573](#)

ἐποίησα, παραγερόμενος, νῦν οὖν, πάντες ἡμεῖς ἐνώπιον
 செய்தாய் வந்து இப்போது ஆகையால் எல்லாரும் நாங்கள் -முன்பாக
[G4160](#) [G3854](#) [G3568](#) [G3767](#) [G3956](#) [G1473](#) [G1799](#)

τοῦ Θεοῦ πάρεσμεν, ἄκοῦσα πάντα τὰ
 -உடைய தேவனுக்குமுன்பாக இருக்கிறோம் கேட்க எல்லா -அந்த
[G3588](#) [G2316](#) [G3918](#) [G0191](#) [G3956](#) [G3588](#)

προσεταιρμένα σοι ὑπὸ τοῦ Κυρίου.
 கட்டளையிடப்பட்டவைகளை உனக்கு -ஆல் -உடைய ஆண்டவரால்
[G4367](#) [G4771](#) [G5259](#) [G3588](#) [G2962](#)

அந்தப்படியே நான் உடனே உம்மிடத்திற்கு ஆள் அனுப்பினேன்; நீர் வந்தது நல்லது; தேவனாலே உமக்குக் கட்டளையிடப்பட்ட எல்லாவற்றையும் கேட்க நாங்கள் எல்லோரும் இப்பொழுது இங்கே தேவனுடைய சமூகத்தில் கூடியிருக்கிறோம் என்றான்.

34 Ἄνοιξας δὲ Πέτρος τὸ στόμα, εἶπεν, Ἐὰν ἄληθεια
 திறந்து -மற்றும் பேசுரு -அந்த வாயை சொன்னான் -மேல் உண்மையாக
[G0455](#) [G1161](#) [G4074](#) [G3588](#) [G4750](#) [G3004](#) [G1909](#) [G0225](#)

καταλαβάνομαι, ὅτι οὐκ ἔστιν προσωπολήμιατος ὁ Θεός,
 உணர்கிறேன் என்று இல்லை இருக்கிறார் முகபட்சக்காரர் -அந்த தேவன்
[G2638](#) [G3754](#) [G3756](#) [G1510](#) [G4381](#) [G3588](#) [G2316](#)

அப்பொழுது பேசுரு பேசத்தொடங்கி: தேவன் பட்சபாதமுள்ளவரல்ல என்றும்,

35 ἄλλ' ἐν παντί ἔθνεσιν, ὁ φθιτόμενος αὐτὸν καὶ ἐργαζόμενος
 ஆனால் -இல் எல்லா ஜாதியிலும் -அந்த பயப்படுகிற அவரை மற்றும் செய்கிற
[G0235](#) [G1722](#) [G3956](#) [G1484](#) [G3588](#) [G5399](#) [G0846](#) [G2532](#) [G2038](#)

δικαιοσύνην, δεκτὸς αὐτοῦ ἔστιν.
 நீதியை ஏற்றுக்கொள்ளப்படுகிறவன் அவருக்கு இருக்கிறான்
[G1343](#) [G1184](#) [G0846](#) [G1510](#)

எந்த இனமாக இருந்தாலும் அவருக்குப் பயந்திருந்து நேர்மையானதைச் செய்கிறவன் எவனோ அவனே அவருக்குப் பிரியமானவன் என்றும் நிச்சயமாகத் தெரிந்திருக்கிறேன்.

36 τὸν λόγον ὃν ἀπέστειλεν τοῖς πῶις Ἰσραήλ,
 -அந்த வார்த்தையை -அது அனுப்பினார் -அந்த புத்திரர்களுக்கு இஸ்ரவேலின்
[G3588](#) [G3056](#) [G3739](#) [G0649](#) [G3588](#) [G5207](#) [G2474](#)

εὐαγγελιζόμενος, ἐρρήνην δὲ Ἰησοῦ Χριστοῦ: οὐτὸς ἔστιν
 நற்செய்தியறிவித்து சமாதானத்தை -வழியாக இயேசு கிறிஸ்துவின் இவர் இருக்கிறார்
[G2097](#) [G1515](#) [G1223](#) [G2424](#) [G5547](#) [G3778](#) [G1510](#)

πάντων ἑσθλοῦ,
 எல்லாருக்கும் ஆண்டவர்
[G3956](#) [G2962](#)

எல்லோருக்கும் கர்த்தராக இருக்கிற இயேசுகிறிஸ்துவைக்கொண்டு அவர் சமாதானத்தை நற்செய்தியாகக் கூறி, இஸ்ரவேல் மக்களுக்கு அனுப்பின வார்த்தையை தெரிந்திருக்கிறீர்களே.

37	ῥῥῥῥ நீங்கள் G4771	οἱ δῥῥῥῥ அறிவீர்கள் G1492	τὸ -அந்த G3588	γενόμενον நடந்த G1096	ῥῥῥῥ வார்த்தையை G4487	καθ' -முழுவதும் G2596	ὁλῥῥ முழு G3650	τῥῥ -அந்த G3588
	Ἰουδαίῥῥ, யூதேயர் G2449	ἀρξόμενος ஆரம்பித்து G0756	ἀπὸ -இருந்து G0575	τῥῥ -அந்த G3588	Γαλιλαίας, கலிலேயர் G1056	μετὰ -பிறகு G3326	τὸ -அந்த G3588	βῥῥῥῥῥῥ ஞானஸ்நானத்தை G0908
	ὁ -அது G3739	ἐκῥῥῥῥ பிரசங்கித்தான் G2784	Ἰωάνῥῥῥῥ யோவான் G2491					

யோவான் ஞானஸ்நானத்தைக்குறித்துப் போதித்தப்பின்பு, கலிலேயர் தேசத்தில் துவங்கி யூதேயர் தேசமெங்கும் நடந்த சம்பவங்கள் இவைகளே.

38	Ἰησοῦν இயேசுவை G2424	τὸν -அந்த G3588	ἀπὸ -இருந்து G0575	Ναζαρέθ, நாசரேத்து G3478	ὡς -போல G5613	ἔχῥῥῥῥῥῥ அபிஷேகித்தார் G5548	αὐτὸν அவனை G0846	ὁ -அந்த G3588	
	Θεὸς தேவன் G2316	Πνεύματι ஆவியினாலும் G4151	Ἄγιῳ பரிசுத்த G0040	καὶ மற்றும் G2532	δυνάμει; வல்லமையினாலும் G1411	ὁς அவர் G3739	διῥῥῥῥῥῥ சென்றார் G1330		
	ἐβῥῥῥῥῥῥ நன்மைசெய்து G2109	καὶ மற்றும் G2532	ἰῥῥῥῥῥῥ குணமாக்கி G2390	πάντα எல்லாரையும் G3956	τὸς -அந்த G3588	καταδυναστευόμενος அடக்கியாளப்பட்டவர்களை G2616			
	ῥῥῥῥ -ஆல் G5259	τοῦ -உடைய G3588	διδάχῥῥῥῥ, பிசாசால் G1228	ὅτι ஏனெனில் G3754	ὁ -அந்த G3588	Θεὸς தேவன் G2316	ῥῥ இருந்தார் G1510	μετ' -உடன் G3326	αὐτοῦ. அவரோடு G0846

நசரேயனாகிய இயேசுவை தேவன் பரிசுத்த ஆவியானவராலும் வல்லமையினாலும் அபிஷேகம்பண்ணினார்; தேவன் அவருடனேகூட இருந்தபடியினாலே அவர் நன்மைசெய்கிறவராகவும் பிசாசின் பிடியில் சிக்கின எல்லோரையும் குணமாக்குகிறவராகவும் சுற்றித்திரிந்தார்.

39	καὶ மற்றும் G2532	ῥῥῥῥ நாங்கள் G1473	μάρτυρες சாட்சிகள் G3144	πάντων எல்லாவற்றுக்கும் G3956	ὡν -அவை G3739	ἐποίησεν செய்தார் G4160	ἐν -இல் G1722	τε -மற்றும் G5037	
	τῥῥ -அந்த G3588	χωρῥῥ நாட்டில் G5561	τῳ -உடைய G3588	Ἰουδαίων யூதர்களின் G2453	καὶ மற்றும் G2532	[ἐν] -இல் G1722	Ἱερουσαλήμ; எருசலேமில் G2419	ὁν -அவரை G3739	καὶ -கூட G2532
	ἀνῥῥῥῥῥῥ, கொன்றார்கள் G0337	κρεμάσαντες தூக்கி G2910	ἐπὶ -மேல் G1909	ξύλον. மரத்தில் G3586					

யூதர்களுடைய தேசத்திலும் எருசலேமிலும் அவர் செய்த எல்லாவற்றிற்கும் நாங்கள் சாட்சிகளாக இருக்கிறோம். அவரை மரத்திலே தூக்கிக் கொலைசெய்தார்கள்.

40	τοῦτον இவரை G3778	ὁ -அந்த G3588	Θεὸς தேவன் G2316	ῥῥῥῥῥῥ எழுப்பினார் G1453	ἐν -இல் G1722	τῥῥ -அந்த G3588	πύλην மூன்றாம் G5154	ῥῥῥῥῥῥ, நாளில் G2250	καὶ மற்றும் G2532
	ἔδωκεν கொடுத்தார் G1325	αὐτὸν அவரை G0846	ἐμφῥῥῥῥ வெளிப்படையாக G1717	γενέσθῥῥῥῥ, ஆகும்படி G1096					

மூன்றாம்நாளிலே தேவன் அவரை உயிரோடு எழுப்பி நாம் அவரைக் காணும்படிச்செய்தார்.

41	ὁ இல்லை G3756	παντί எல்லா G3956	τῷ -அந்த G3588	λαῶ, ஜனத்துக்கு G2992	ἅλλὰ ஆனால் G0235	μάρτυσιν சாட்சிகளுக்கு G3144	τοῖς -அந்த G3588
	προκεχειροτονημένοις முன்குறிக்கப்பட்ட G4401	ἄλλο -ஆல் G5259	τοῦ -உடைய G3588	Θεοῦ, தேவனால் G2316	ἡμῖν, எங்களுக்கு G1473	ὄντινες அவர்கள் G3748	
	συμφάγομεν கூடச்சாப்பிட்டோம் G4906	καὶ மற்றும் G2532	συναίνομεν கூடக்குடித்தோம் G4844	ἀπὸ அவரோடு G0846	μὲτα -பிறகு G3326	τὸ -அந்த G3588	ἀναστῆναι உயிர்த்தெழுவது G0450
	ἀπὸν அவர் G0846	ἐκ -இருந்து G1537	νεκρῶν. மரித்தோரிலிருந்து G3498				

என்றாலும், எல்லா மக்களும் அவரைக் காணும்படிச்செய்யாமல், அவர் உயிரோடு எழுந்தபின்பு அவரோடு சாப்பிட்டு குடித்தவர்களும் தேவனால் நியமிக்கப்பட்ட சாட்சிகளாகிய நாங்கள் காணும்படிச்செய்தார்.

42	καὶ மற்றும் G2532	παρήγγειλεν கட்டளையிட்டார் G3853	ἡμῖν எங்களுக்கு G1473	κηρῦσαι பிரசங்கிக்க G2784	τῷ -அந்த G3588	λαῶ, ஜனத்துக்கு G2992	καὶ மற்றும் G2532
	διαμαρτύροισθαι, சாட்சியம்கொடுக்க G1263	ὅτι என்று G3754	ὁ ἴσως இவர் இருக்கிறார் G3778	ἔστιν இருக்கிறார் G1510	ὁ -அந்த G3588	ὅρισμαίνος நியமிக்கப்பட்ட G3724	ἄλλο -ஆல் G5259
	Θεοῦ தேவனால் G2316	Κριτῆς நியாயாதிபதி G2923	ζώντων உயிருள்ளோருக்கும் G2198	καὶ மற்றும் G2532	νεκρῶν. மரித்தோருக்கும் G3498		

அவரே உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தோர்களுக்கும் தேவனால் நியமிக்கப்பட்ட நியாயாதிபதியென்று மக்களுக்குப் போதிக்கவும், சாட்சியாக அறிவிக்கவும், அவர் எங்களுக்குக் கட்டளையிட்டார்.

43	τοῦτω இவருக்கு G3778	πάντες எல்லா G3956	οἱ -அந்த G3588	προφῆται தீர்க்கதரிசிகள் G4396	μάρτυροῦσιν, சாட்சிகொடுக்கிறார்கள் G3140	ἄφεσιν மன்னிப்பை G0859
	ἀμαρτιῶν பாவங்களின் G0266	λαβείν பெற்றுக்கொள்ள G2983	διὰ -வழியாக G1223	τοῦ -உடைய G3588	ὀνόματος நாமத்தின் G3686	ἀπὸν அவருடைய G0846
	τὸν -அந்த G3588	πιστεύοντα விசுவாசிக்கிற G4100	εἰς -க்குள் G1519	ἀπὸν. அவர்மேல் G0846		

அவரை விசுவாசிக்கிறவன் எனினோ அவன் அவருடைய நாமத்தினாலே பாவமன்னிப்பைப் பெறுவான் என்று தீர்க்கதரிசிகள் எல்லோரும் அவரைக்குறித்தே சாட்சிகொடுக்கிறார்கள் என்றான்.

44	Ἦτι இன்னும் G2089	λαλοῦντος பேசுகிற G2980	τοῦ -உடைய G3588	Πέτρου பேதுரு G4074	τὰ -அந்த G3588	ῥήματα வார்த்தைகளை G4487	ταῦτα, இந்த G3778	ἐπέειπεν விழுந்தது G1968
	τὸ -அந்த G3588	Πνεῦμα ஆவி G4151	τὸ -அந்த G3588	Ἅγιον பரிசுத்த G0040	ἐπὶ -மேல் G1909	πάντας எல்லாரின்மேலும் G3956	τοὺς -அந்த G3588	ἀκούοντας கேட்கிற G0191
								τὸν -அந்த G3588
	λόγον. வார்த்தையை G3056							

இந்த வார்த்தைகளைப் பேதுரு பேசிக்கொண்டிருக்கும்போது வசனத்தைக் கேட்ட எல்லோர்மேலும் பரிசுத்த ஆவியானவர் இறங்கினார்.

- 45 καὶ ἔξέστησαν οἱ ἔκ περιτομῆς παστοὶ, ὅσοι
மற்றும் பிரமித்தார்கள் -அந்த -இருந்து விருத்தசேதனத்தின் விசுவாசிகள் எவ்வளவு
[G2532](#) [G1839](#) [G3588](#) [G1537](#) [G4061](#) [G4103](#) [G3745](#)
- συνῆλθον τῷ Πέτρῳ, ὅτι καὶ ἐπὶ τὰ ἔθνη, ἦ
கூடவந்த -அந்த பேதுருவோடு என்று -கூட -மேல் -அந்த ஜாதிகள்மேலும் -அந்த
[G4905](#) [G3588](#) [G4074](#) [G3754](#) [G2532](#) [G1909](#) [G3588](#) [G1484](#) [G3588](#)
- δωρεὰ τοῦ Ἁγίου (τοῦ) Πνεύματος ἐκκέχυται.
ஈவு -உடைய பரிசுத்த -உடைய ஆவியின் ஊற்றப்பட்டிருக்கிறது
[G1431](#) [G3588](#) [G0040](#) [G3588](#) [G4151](#) [G1632](#)

அவர்கள் பலவிதமான மொழிகளைப் பேசுகிறதையும், தேவனைப் புகழ்வதையும்,

- 46 ἦκουον γὰρ αὐτῶν λαλοῦντων γλῶσσαι, καὶ
கேட்டார்கள் ஏனெனில் அவர்கள் பேசுகிற பாவைகளில் மற்றும்
[G0191](#) [G1063](#) [G0846](#) [G2980](#) [G1100](#) [G2532](#)
- μεγαλοῦντων τὸν Θεόν. τότε ἀπεκρίθη Πέτρος,
மகிமைப்படுத்துகிற -அந்த தேவனை அப்பொழுது பதிலளித்தான் பேதுரு
[G3170](#) [G3588](#) [G2316](#) [G5119](#) [G0611](#) [G4074](#)
- 104 Mήτι τὸ ὕδωρ δύνανται κλυῖσαι τινος τοῦ μῆ
எவனாகிலும் -அந்த தண்ணீரை கூடுமா தடுக்க ஒருவன் -உடைய இல்லாமல்
[G3385](#) [G3588](#) [G5204](#) [G1410](#) [G2967](#) [G5100](#) [G3588](#) [G3361](#)
- βαπτισθῆναι τούτους, οἵτινες τὸ Πνεῦμα τὸ Ἅγιον
ஞானஸ்நானம்பெற இவர்களை அவர்கள் -அந்த ஆவியை -அந்த பரிசுத்த
[G0907](#) [G3778](#) [G3748](#) [G3588](#) [G4151](#) [G3588](#) [G0040](#)
- Ἐλαβον, ὧς καὶ ἦμεῖς?
பெற்றார்கள் -போல -கூட நாமும்
[G2983](#) [G5613](#) [G2532](#) [G1473](#)

அப்பொழுது பேதுரு: நம்மைப்போல பரிசுத்த ஆவியானவரைப் பெற்ற இவர்களும் தண்ணீரில் ஞானஸ்நானம் பெறாதபடி இவர்களைத் தடைசெய்யலாமா? என்று சொல்லி,

- 48 προσέταξεν δὲ αὐτοῖς ἐν τῷ ὄνόματι Ἰησοῦ Χριστοῦ
கட்டளையிட்டான் -மற்றும் அவர்களை -இல் -அந்த நாமத்தில் இயேசு கிறிஸ்துவின்
[G4367](#) [G1161](#) [G0846](#) [G1722](#) [G3588](#) [G3686](#) [G2424](#) [G5547](#)
- βαπτισθῆναι. τότε ἠρώτησαν αὐτὸν ἐπαμείναι ἡμέρας
ஞானஸ்நானம்பெற அப்பொழுது வேண்டிக்கொண்டார்கள் அவனை தங்கும்படி நாட்கள்
[G0907](#) [G5119](#) [G2065](#) [G0846](#) [G1961](#) [G2250](#)
- τῆνδε, σίλ
[G5100](#)

கர்த்தருடைய நாமத்தினாலே அவர்களுக்கு ஞானஸ்நானம் கொடுக்கும்படி கட்டளையிட்டான். அப்பொழுது சிலநாட்கள் அங்கே தங்கும்படி அவனைக் கேட்டுக்கொண்டார்கள்.